

# الْمَمْنُوعُ مِنَ الصَّرْفِ

L'interdit du tanwin

Il existe dans la langue arabe certains mots qui n'acceptent pas de tanwîn (التَّنْوِينُ).

On appelle ce genre de nom (الْمَمْنُوعُ مِنَ الصَّرْفِ) qui signifie l'interdit de tanwîn. Le nom propre féminin (الْعَلْمُ الْمُؤَنَّثُ) fait partie de ce groupe de nom.

الْعَلْمُ الْمُؤَنَّثُ	الْعَلْمُ الْمُذَكَّرُ
أَمِنَةٌ / زَيْنَبُ	مُحَمَّدٌ / خَالِدٌ
فَاطِمَةٌ / مَرْيَمُ	حَامِدٌ / يَاسِرٌ
عَائِشَةٌ / خَدِيجَةٌ	عَمَّارٌ / سَعِيدٌ
صَفِيَّةٌ / رُقِيَّةٌ	عَلِيٌّ / عَبَّاسٌ

## REMARQUE

Le tanwîn (التَّنْوِينُ) des noms propres masculins (الْأَعْلَامُ الْمُذَكَّرَةُ) n'est pas une marque d'indétermination mais font exception à la règle. Ce sont des noms déterminés (مَعْرِفَةٌ)